



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,692 — FRIDAY, JULY 9, 1954

(Published by Authority.)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices :—</b>		<b>Land Sales by the Settlement Officers :—</b>	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	1015	Central Province	—
		Southern Province	—
		Northern Province	—
		Eastern Province	—
<b>Land Sales by the Government Agents :—</b>		North-Western Province	—
Western Province	—	North-Central Province	—
Central Province	—	Province of Uva	—
Southern Province	—	Province of Sabaragamuwa	—
Northern Province	—	Land Acquisition Notices	1016
Eastern Province	—	Notices under the Land Development Ordinance	1019
North-Western Province	—	Land Redemption Notices	1020
North-Central Province	—	Miscellaneous Land Notices	1022
Province of Uva	—	Lands under Peasant Proprietor Scheme	—
Province of Sabaragamuwa	1015		

Part VI published with this Issue contains List of Jurors and Assessors

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Notification

IT is hereby notified for general information that the Volume Number " B 238 ", appearing against Lot No. 8 in the Schedule to the Settlement Order No 1,165 (Kurunegala), published at pages 890 and 891 of Part III (Lands) of the *Government Gazette* No 10,682 of June 11, 1954, is a printer's error and should read as " B 328 ".

Colombo, June 24, 1954.

M. W. F. ABEYAKOON,  
Settlement Officer.

## Land Sales by the Government Agents

### PROVINCE OF SABARAGAMUWA

No LB/837/LG/203

Kegalla No. 92. —The Assistant Government Agent, Kegalla, will, on Saturday, September 4, 1954, at 10 a.m., at Mawanella Rest-house, put up to auction sale, the undermentioned portions of Crown Land, in accordance with the regulations of Government regarding Land Sales. An allotment of land situated in the undermentioned division of the Kegalla District.

Final village plan No 180 Village—Dunugama. Division—Galboda Korale

Lot No.	Name of Land	Name of Claimant and/or Applicant	Description	Upset Price	
				Extent	per Acre
				A. R. P.	Rs. c.
42	Wowolvuremukalana	Claimant - Crown, Applicant - Mr R Alahakoon	Coconut, arocanut and oranges, 5 years..	4 1 6	400 0

Land Commissioner's Office,  
Colombo, May 25, 1954

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

1015—J. N. B 36558-827 (7/54)

E 1

## Land Acquisition Notices

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion in extent about 2A 0R 06.6P, out of the land called Aberdoen Estate, situated in Kalaweldoniya village, Ambagamuwa Korale, Uda Bulathgama Division, Kandy District (depicted as lot 104 in Supplement No. 2 to F. V. P. 112); and bounded as follows —

North, South and West by Aberdeen Estate Tea and Rubber (abandoned).  
East by P. W. D. Road from Aberdeen to Nayawela.

Ref No. J54 T156  
Colombo, June 14, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act :

The land called Wakkadi Walawu, in extent about 2/3rd acre, situated in Periyaporativu Village, Manmunai South and Eruvil Porativu Pattu, Batticaloa District; and bounded as follows :—

North and East by lane ;  
South by Periyaporativu Kulam ;  
West by land belonging to Arumugam Kumaraswamy and others

Colombo, June 14, 1954.  
Ministry's reference No J54 E48  
Batticaloa Kachcheri's ref. No. LD 3440

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Declaration under Section 5

LW. 3807.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act .

The allotment of land called Bingetenne Kumbura, in extent about 1A. 0R. 1P, situated in Kahagolla Village, Mahapalatha Korale, Udukanda Division, Badulla District, Province of Uva, and bounded as follows —

North by Deniya and Kandura ,  
East by Boer Road ;  
South by Bridge and Kandure ;  
West by Kandura and well.

Ref. No. J/AF/440/53.  
Colombo, March 31, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

### THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

#### Notice under Section 7

Reference No Q. 4602/J/PI/194/53.

I, hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose .—

Description of the lands to be acquired :

Preliminary plan No. A 3,683. Situated at Galkissa

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Part of Premises bearing assessment No. 20, Station Road	Coconut garden ..	Leo Perera, Proctor S. C. of Panadura, and 16 others	0	0	28 5
2	Do. ..	do. ..	Crown and encroached by Leo Perera, Proctor, and 16 others of Panadura	0	0	13 8

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Colombo Kachcheri on September 2, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 19, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Colombo, July 3, 1954.

A. ST. V. WIJEMANNE,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LD 4711.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

## Description of the lands to be acquired

The lands called and known as Dharmapuri Estate and Galwelahena *alias* Dharmapuri Estate in extent 25A. 0R. 38P., situated at Appallagoda and Ganhata villages, Kandupalata Korale (Udunuwara) Udunuwara and Yatunuwara Division, Kandy District, Central Province, and more fully described as lots 1 and 2 in P P A 2,122. These lands consist of the same land given in the Declaration of the Minister of Lands and Land Development under section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, bearing reference No J/LLD/285/53. (VE) of July 17, 1953, published in *Government Gazette* No 10,583 of August 28, 1953.

*Name of Claimant.*—Lankatilako Temple, Chief Trustee Amunugama Rajaguru Sri Vipassi Anunayake Thero of Malwatte Temple, Kandy.

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kandy Kachcheri on August 19, 1954, at 9.30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 12, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands the amount of compensation and the details of the computation of such amount

Failure to send written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia

The Kachcheri,  
Kandy July 5, 1954

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA 3470.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

## Description of the lands to be acquired.

Preliminary plan No. A 2,100. Villages—Metihakka, Gurubebila and Pallama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Clodagh Estate	Rubber over 40 years, cocoa 3 years, includes a footpath	Clodagh Estates, Ltd, Agents: Messrs. Brooke Bond & Co, Ltd., Colombo	7 1 27
2	Do.	Chena contains gravalia trees	do.	1 1 24
3	Do.	Rubber 30-40 years	do.	1 0 9
4	Do	Rubber 30-40 years and chena containing gravalia trees	do.	1 3 10
5	Ditto, Iddellowatta	Waste land, contains an earth well, 1 arecanut tree 10 years and 1 kitul tree 15 years	do	0 0 11
6	Clodagh Estate	Rubber 30-40 years, containing an earth well and chena, containing gravalia trees	do	6 0 30
7	Do.	Rubber 30-40 years, includes a footpath	do.	0 1 19
8	Do	Rubber 30-40 years, contains a water pipe line and footpath	do.	0 1 6
9	Do.	Rubber 30-40 years, contains a water pipe line	do.	3 3 39
10	Do.	Rubber 30-40 years	do.	3 1 12
Total				25 3 27

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on August 11, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 4, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, July 2, 1954.

A. L. PERERA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA 3487.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

## Description of the land to be acquired.

Preliminary plan No. A 2,130. Village—Wariyapola

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R. P.
1	Wariyapola Estate	Cocoa and rubber over 40 years (Interplanted)	M/s. Bosanquet & Skrine, Ltd., P O Box 14, Colombo	29 0 33
Total				29 0 33

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on August 11, 1954, at 3 p.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 4, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, July 2, 1954.

A. L. PERERA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LA 3485.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following lands which are required for a public purpose.—

Description of the lands to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
Preliminary plan No A 2,131. Village—Wariyapola					
1	Grove Estate . .	Cocoa over 40 years, contains a few coconut, jak and arecanut trees (interplanted) over 40 years	Mr. R. L Barber of Grove Estate, Ukuwela .	28	2 17
2	Do . .	Cocoa over 50 years, contains a few coconut, arecanut and jak trees (interplanted) over 50 years	Mr. S Ratwatta of the Kandy Agency, Lake Building, Kandy, and Mr. R. L. Barber of Grove Estate, Ukuwela	17	0 36
Total . .				45	3 13

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Matale, on August 11, 1954, at 11 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 4, 1954, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensations and the details of the computation of such amount.

The Kachcheri,  
Matale, July 2, 1954.

A. L. PERERA,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LD 7346.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent	
				A	R. P.
Supplement No 10 to F V P. 296. Village—Getamana					
776	Edirisingha Road	Private road, contains 23 coconut trees 25 years, 1 coconut tree 15 years, 1 mango tree 20 years, and 3 arecanut trees 2 years, scattered along lot	D. C Edirisingha, Getamana, Beliatta	0	3 2 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Beliatta, Police Station, on August 23, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before August 20, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

All documents in support of the claims should be produced before me at the time of the inquiry

It should be noted that those who fail to notify me of their claims on or before the due date, will not be entitled to have such claims considered at the inquiry

The Kachcheri,  
Hambantota, July 1, 1954.

D. J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LW 3393

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose.—

Description of the land to be acquired :

Lot	Name of Land	Description	Name of Claimants	Extent	
				A	R. P.
Preliminary plan No. A 242. Village—Alutwela (Part)					
2	Ulpangewatta alias Kamatewatte, assessment No. 66/1, Upper Alutela	Garden contains 13 jak, 1 mara, 1 tamaimd, and 5 coconut trees 50 years, 1 sapu and 5 orange trees 10 years, 2 kottan trees 25 years, 5 mango, 1 kitul and 5 other trees 5 years	W. D. Edwin, Clarence Motors, Mahayawa, Kandy, L M Perera, Hill Drive, Badulla, H Hapugoda, Kanupellala, Badulla, Dona Wansawathie Hettiaratchi, 5, North Lane, Badulla, Emy Nona, 6, Station road, Badulla	1	2 16 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Badulla Kachcheri, on September 14, 1954, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 7, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, July 5, 1954.

A. J. MOHIDEEN,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LWA 4.

I, hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired:

Preliminary Plan A. No. 284—Peelipotagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Kapuwatte <i>alias</i> Arawewatte (part of assessment No 14—Alutela path)	Garden contains 13 coffee plants 5-10 years; 1 cocoa plant 3 years; 1 kutul tree 2 years, and 1 papaw tree about 6 months and plantain bushes	W. M. Panchirala of Uguressagahawatte, Pingarawe, Badulla	0	0	7.6

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on September 16, 1954, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before September 9, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation, and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, July 5, 1954.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent.

## Notices under the Land Development Ordinance

No LRO/APL 172.  
G. A's No. LRO 68.

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

Land Commissioner's Ref No LRO/APL 5303

#### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matale, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Friday, July 30, 1954, at the Matale Kachcheri, to select a person to receive a grant for the Crown lands particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent.

Colombo July 1, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

#### Particulars of the Land referred to above

Preliminary plan No A 1,926 Village—Kiula in Matale Medaaya Pattuwa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	K. A Boda	0	0	19

NOTICE is hereby given that the Government Agent, Northern Province, Jaffna, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on August 26, 1954, at the Jaffna Kachcheri, to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance, as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

Colombo, July 1, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

#### Particulars of Land referred to above

Preliminary plan No. A 1,802 Village—Velana West

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
2	Arumugam Kandiah, Velana East, Velana	0	3	3

### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Mannar, will hold a Land Kachcheri, under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m., on August 23, 1954, at the Rural Court Building at Periyapalachchepotkerni, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2. Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3. Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

July 5, 1954. W. S. DE ALWIS,  
for Land Commissioner

#### Particulars of Lands to be dealt with

Preliminary plan No A 1,616 Village—Veppankulam

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
2	M Mahamedthamby	1	1	10
3	M Kithuru Mohamed	2	0	30
4	M. Y. Mohamed Cassim	1	0	26
5	M S. Abdul Rahuman	1	2	11

Preliminary plan No. A 1,896 Village—Vannakulam

5	A N. Mohamed Ibrahim	3	0	37
6	Do.	1	3	0

Preliminary plan No. A 1,897 Village—Vannakulam

1	M. B Ahamed Lebbai	1	1	25
---	--------------------	---	---	----

L C's No LRO/APL 2012  
G A's No LE/LRO/LL 45

#### NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, S P, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Tuesday, August 3, 1954, at the Galle Kachcheri, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948

3. Every person should attend the Land Kachcheri in person or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent, Southern Province, Galle.

Colombo, July 1, 1954. A. C. L. ABEYESUNDERE,  
Assistant Land Commissioner.

#### Particulars of the Land referred to above

Preliminary plan No A 1,329 Village—Tiranagama in Wellaboda Pattuwa

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent		
		A.	R.	P.
1	A D Sumanasekara	0	1	34

## Land Redemption Notices

LD 4789/LRO/APL. 4305—J 54 L. 180

### DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950 (read, with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, May 22, 1954.

P B BULANKULAME,  
Minister of Lands and Land Development.

#### Schedule

Preliminary plan No. A 2,086. Village—Pilgalla

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Kaluwalyadda	Paddy field	D. J. Wimalaratne of Pilgalla, Handessa	0 0 13
2	Do	do	do	1 0 15
3	Do	do	do	0 0 5
4	Alutgedarawatta	Garden contains coconut, arecanut, &c, 40 years	Pallewattegedera Hendrick of Pussellawa, Rajapakshagedera Simon of Eriyagama, Poradeniya, claimed jointly	0 0 25
5	Bogahamulahena Alutgedarawatta Etaheralyatenne-watte	Tea 35 years, contains an electric pylon, garden contains coconut and jak, &c, 40-60 years, interplanted with tea and a permanent building and chena contains plantain bushes	do.	3 2 5
6	Alutgedarawatta	Garden contains jak, arecanut 40-60 years, interplanted with tea	do.	0 0 3
7	Bogahamulahena Etaheralyatenne-watte	Tea 35 years	do.	0 0 14
8	Bogahamulahena	do.	do.	0 3 20
Total				5 3 20

Ref. No. Q 4283/LRO/APL 4864.

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, A St V Wijemanne, Assistant Government Agent of the Colombo District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Colombo Kachcheri, on September 1, 1954, at 2 30 p.m.; and
  - (b) notify to me in writing (in duplicate) on or before August 18, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

Colombo, July 3, 1954.

A. ST V WIJEMANNE,  
Assistant Government Agent

#### Schedule

Preliminary plan No. A 3,018 Village—Indure-Agare

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Delgahawatta alias Botiya Agara	Coconut garden 35-50 years	Arunasalam Visalachchi alias A Sellachchi Amma of 108, Hill Street, Colombo	0 0 12
2	Do	Coconut garden	do.	4 1 32
Total				4 2 4

L. D.—B. 49/50.

LD/4786/LRO/APL/547A—J54 L/102.

### NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

I, Oswin Raine Wright, Assistant Government Agent of the Kandy District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me; and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at the Kandy Kachcheri, on August 19, 1954, at 11 30 a.m., and
  - (b) notify to me in writing (in duplicate) on or before August 11, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount;
  - (c) failure to send in written claims will disqualify the claimants from making oral claims at the inquiry or their claims being considered at all in absentia.

Kandy, July 1, 1954.

RAINE WRIGHT,  
Assistant Government Agent

#### Schedule

Preliminary plan No. A 2,069. Village—Kovilakelegammadde

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent A R P.
1	Kumbalmetiye-kumbura	Paddy field contains 3 arecanut trees 10-20 years and 2 sapu trees 10-20 years	M. Leelarama of Waradiwela, Makuldeniya	0 1 26
Total				0 1 26

L. D.—B. 49/50.

No. LRO/APL/5586—J 54 L 132.  
No LA 3545**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, Anthony Lloyd Perera, Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Matale Kachcheri, on August 17, 1954, at 3 p.m. ; and
  - (b) notify to me in writing on or before August 10, 1954, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

Matale, July 1, 1954.

A. L. PERRERA,  
Assistant Government Agent.**Schedule**

Preliminary plan No. A 2,071. Village—Mahawela

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
1	Mahawelawatta ..	Rubber, cocoa, coconut garden, 50 years, contains pepper creepers on kapok trees and a thatched mud hut	A P Fernando, B J Pieris, and G W. Nanda-wathue de Silva, all of 76, King Street, Kandy	19	2	10
2	Do ..	Rubber, cocoa and coconut garden, 50 years, contains pepper creepers on kapok trees	do. ..	1	2	34
Total ..				21	1	4

L. D.—B. 49/50.

No. LRO/APL. 5518 &amp; 5518A/J 54 L 173/LD 7492.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, D J. F. D. Liyanage, Additional Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the lands described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me ; and
- (3) every person interested in such lands shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Bolhatta Police Station, on September 4, 1954, at 10 a.m. ; and
  - (b) notify to me in writing on or before August 28, 1954, the nature of his interests in the lands, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount

Hambantota, July 3, 1954.

D J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.**Schedule**

Supplement No 1 to F V P. 275 Village—Taraperiya

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
126	Bogahahona, Embulbakmi-gahawatta, Kirindahena	Coconut garden 25 years	K G Dilshamy, Taraperiya, Nihiluwa, Bolhatta	2	3	31
127	Embulbakmi-gahawatta, Kirindahena	Part of coconut garden (no cultivation)	do	0	0	11
128	Do	do	do.	0	0	7
129	Bogahahona	Coconut garden contains 11 coconut trees and one jak tree 25 years	do.	0	0	14
Total ..				3	0	23

L. D.—B 49/50.

No LRO/APL 4707—J 54 L 133/LD 7490.

**NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950**

I, D J. F. D. Liyanage, Additional Assistant Government Agent of the Hambantota District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No. 61 of 1942, the land described in the Schedule hereto ;
- (2) claims for compensation for the acquisition of such land may be made to me, and
- (3) every person interested in such land shall—
  - (a) appear, personally or by agent duly authorized in writing, before me at Hambantota Kachcheri, on September 7, 1954, at 9 a.m. ; and
  - (b) notify to me in writing on or before September 1, 1954, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation, and the details of the computation of such amount.

Hambantota, July 3, 1954.

D. J. F. D. LIYANAGE,  
Additional Assistant Government Agent.**Schedule**

Supplement No 3 to F V P. 636 Village—Magama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R.	P.
190	—	Channel	Zithy Zamina Zithy Zulaha and Zithy Zubaida all of 9, Bazaar Street, Bibila	0	0	21
191	Amunukarehenyaya Amunulcareyaya	alias Coconut garden contains 2 coconut trees 10-15 years and 5 coconut trees 1-2 years and paddy field	do	0	0	30
192	Do.	Coconut garden 10-15 years, paddy field, chena and waste land	do	23	3	4
Total ..				24	0	15

## Miscellaneous Land Notices

LS. 3109.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Trustees of the Galle Gymkhana Club, viz:—Mr. J. E. Perera of Jambugahawatta Estate, Ahangama, Mr. G. Ross-Bell of Messrs E. Coates & Co., Ltd., Galle and Mr. W. Chandrasena, Secretary, Galle Gymkhana Club—have applied for a lease of lots 2, 4, 6, 7 & 8 in P. P. A. 404, in extent 33.6 P., situated in the village of Kadurupe, W. Ilaboda Pattuwa, Galle District, for the replacement of the existing fence which runs along the boundary of lots 1, 3 and 5 in P. P. A. 404 by putting up a permanent wall.

2. These lands have been leased to the Club on an annual permit since 1927. It is now proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term - 99 years;
- (b) Rent - Rs. 17 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a permanent wall along the Western boundary of lots 2, 4, 6, in P. P. A. 404 to the satisfaction of the Government Agent, Southern Province.
- (d) The lessees shall not construct any permanent buildings on the land without the prior permission in writing from the Government Agent, Southern Province.
- (e) The lessees shall not use the land for any purpose other than for the use of the Club.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

Colombo, July 9, 1954

L. 6910.

### NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Dr. G. P. Malalasekera, Mr. J. Kuruppu, Mr. L. Caldera, Mr. P. C. Perera, and Mrs. B. Rupasinghe, Trustees of the All Ceylon Buddhist Congress, have applied for a lease of Crown land, depicted as Lot 3 (part) in C. L. P. 7—Borella Ward and bearing Assessment No. 24/20, 2nd Lane, in extent approximately one acre, for the purpose of establishing and running a Creche and an Infants' Home.

2. The land is available for these purposes. It is proposed to grant the application for lease, subject to the following conditions—

- (a) Term - 10 years, terminable on six months' notice by either party.
- (b) Rent - Rs. 150 per annum.
- (c) The lessee shall, within one year from the date of commencement of the lease, erect a semi-permanent building on the land to the satisfaction of the G. A., W. P.
- (d) The lessee shall use the land for establishing and running a Creche and an Infants' Home and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

4. The Notification under the same Regulation appearing in the *Government Gazette* No. 10,655 of March 19, 1954, relating to the lease of Lots 1 and 2 in C. L. P. 7—Borella Ward, in extent 1 A. 0 R. 4 48 P., to the Trustees of the All Ceylon Buddhist Congress is hereby cancelled.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner.

Colombo, July 9, 1954.

LJ 49.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Bishop of Kurunegala has applied for the lease of about one rood of Crown land, containing an old building, from lots 596 and 597 in I. S. P. P. 12, situated at Hingurakgoda Sinhala Pattu of the Polonnaruwa District, for the establishment of an Anglican Church, Sunday School and Meeting place thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term - 10 years;
- (b) Rent - Rs. 25 per annum;

(c) The lessee shall at his own cost maintain the building in good repair to the entire satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa,

(d) The lessee shall use the land and the building for religious purposes only.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner  
for Land Commissioner.

Colombo, July 9, 1954

L. 394.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Mamaduwa Co-operative Stores Society, Mamaduwa, has applied for the lease of about 20 perches of Crown land, situated at Mamaduwa, Vavuniya South Sinhalese Division, Vavuniya District, for the construction of a store thereon.

2. The land which is bounded as follows—

North - V. C. road;  
East - P. W. D. road;  
West - A. Mudalihamy's land; and  
South - Crown land, is available for the purpose.

It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term - 10 years;
- (b) Rent - Re. 1 per annum subject to revision at the end of 5 years;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a store on the land to the satisfaction of the Assistant Government Agent, Vavuniya,
- (d) The lessees shall use the site for a store and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, July 9, 1954

LJ 148.

### NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Secretary, All Ceylon Ghandiya Seva Sangham, Neervely, Kopay, has applied for the lease of about 5 acres of Crown land known as Periyaparanthakadu in I. S. P. P. 11, situated at Kilinochchi in the Divisional Revenue Officer's Division of Pach-Karachchi, Jaffna District, for the organisation of an "Ashram" and Orphanage thereon.

2. This land falls between Taylor Road and the highland lots bearing numbers 73, 74, 75, 76 and 77 in D8 Colony, and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others—

- (a) Term - 30 years with the option of renewal for a further term of 30 years;
- (b) Rent - Rs. 6 per acre per annum;
- (c) The lessee shall within two years from the commencement of the lease erect a prayer hall, a hostel, a school, a dining hall, a rest room, a well and open up a play-ground, a farm for cotton cultivation and a vegetable garden, on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessee shall use the land for an "Ashram" and Orphanage and for no other purpose;
- (e) The lessee shall not dispose of his interests in the lease except with the prior written consent of the Government Agent, Northern Province.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, July 9, 1954.



LS 3218

**NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948**

NOTICE is hereby given that Messrs P V Seeralu and B Herath Hamy—trustees of the Rural Development Society, Mankadawela—have applied for a lease of a piece of Crown land about 1/8th acre in extent from lot 6B in F V P 162, situated at Mankadawela, in the Division of D R O., N P East, Anuradhapura District, for the purpose of erecting a Society hall thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions amongst others —

- (a) Term . 5 years ,
- (b) Rent Re 1 50 per annum ,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease erect a Society hall on the land, in accordance with plans and specifications approved by the Government Agent, North-Central Province ,
- (d) The lessees shall use the land as a site for a Society hall and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, July 9, 1954

J J RAJANAYAGAM,  
for Land Commissioner

LJ 17

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Jagannathan, J Weerasekera and M A Dharmadasa of Theliyagonna—trustees of the Sri Sambuddha Sasanabhuwardana Samitiya—have applied for a lease of one acre of Crown land, from lot 1 in P P 7,503, situated in Theliyagonna, Kurunegala District, for the establishment of an Awassaya thereon

2 This land is available for the purpose It is proposed to grant the application for the lease, subject to the following conditions, amongst others —

- (a) Rent Re 1 per annum ,
- (b) The lessees shall, within one year from the commencement of the lease erect, an Awassaya (hereinafter referred to as a temple) on the land, to the satisfaction of the Government Agent, North-Western Province ,
- (c) The lessees shall use the land as a site for a Buddhist temple and for no other purpose .
- (d) The lessees shall, within six months of the completion of the temple, dedicate it by deed approved by the Public Trustee In that event the land will be leased to the Trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The land will be leased unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

Colombo, July 9 1954

J J RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

LJ 119

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that His Lordship the Bishop of Kurunegala, has applied for the lease of a piece of Crown land, about 2 acres in extent, forming part of lots 377 and 378 in I S P P 12, in Minneriya, situated in the Sinhala Pattu, Tamankaduwa District, Polonnaruwa, for the establishment of a Church, a Priest's house and a Hall for meetings

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others —

- (a) Term 99 years ;
- (b) Rent Rs 30 per annum ;
- (c) The lessee shall, erect on the land, a Church, a Priest's house, and a Hall for meetings, Lectures and Social gatherings, within 5 years from the date of the commencement of the lease, to the entire satisfaction of the Assistant Government Agent Polonnaruwa ,

(d) The lessee shall use the land for the above-mentioned purpose and for no other purpose except with the approval of the Assistant Government Agent, Polonnaruwa

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, July 9, 1954

J J RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

LJ 387

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs Gamaralago Punchi Bande, Jayatillake Kulatunga and Uda Kumuppegodara Utku Banda—trustees of the Kaudulla Oya, Buddhist Association, Block D, Kaudulla, Hingurakgoda—have applied for the lease of a piece of Crown land, about 1 A 2 R. 0 P, in extent, from lot 99 in B O P 345, situated in Block D, Kaudulla, for the establishment of a Buddhist Temple thereon

2 The land is available It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Rent Rs 3 per annum ,
- (b) The lessees shall, within 3 years from the commencement of the lease, erect a pansala and a preaching hall (hereinafter referred to as the temple) on the land, to the satisfaction of the Assistant Government Agent, Polonnaruwa ,
- (c) The lessees shall, select the resident priest with the approval of the High Priest of the Nikaya to which the priest belongs ,
- (d) The lessees shall use the land as a site for a Buddhist Temple and for no other purpose ,
- (e) The lessees shall within six months of the completion of the temple dedicate it by deed approved by the Public Trustee In that event the land will be leased to the trustee or the controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, July 9, 1954.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

LJ 358.

**NOTIFICATION UNDER CROWN LANDS REGULATION 21 (2)**

NOTICE is hereby given that the Udaya Co-operative Stores Society, Ltd, Hatamuna, has applied for the lease of lot 107 in I. S P P 9, about 1 R 9 P, in extent, situated in Hingurakgoda, Polonnaruwa District, for the construction of a Co-operative Store thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 10 years ,
- (b) Rent Re 1 54 per annum ,
- (c) The lessee shall, within six months from the commencement of the lease erect a permanent building to serve as a Co-operative Store on the land to the satisfaction of the Assistant Government Agent; Polonnaruwa ,
- (d) The lessee shall use the land as a site for a Co-operative Store and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, July 9, 1954

J J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner

### ආණ්ඩුවේ ඉඩම් විකිණීම හෝ බදුදීම සඳහා දැන්වීමයි

අංකය ඇල්.ඩී/837/ඇල්.පී/203.

අංක 92, කැබලි ෭.—කැබලි දිසාවේ ආණ්ඩුවේ උප ඒජන්ත උත්තරාස් විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සත්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1954පේ සැප්තැම්බර් මස 4වෙනි දිනට සෙනසුරාදාදා මාවතැල්ලේ තානායම්පල් දී වෙන්දේසි කර විකුණුණ්ට යෙදෙනවා ඇත කැබලි දිසාවේ පිහිටි පහත විස්තර කර තිබෙන බිම් කැබලි එකක් —

අයිතිකරුගේ සහ/හෝ ඉල්ලුම්කරුගේ නම—

අයිතිකරු රජය,

ඉල්ලුම්කරු ආර් අලහකෝන් මහත්මයා

කොසි අන්දමේ ඉඩමක්ද යන වග අවුරුදු 5ක් වයස්වූ පොල්, පුවක් සහ දෙබම් වගාව ඇති ඉඩම

ප්‍රමාණය : අ. 4, රූ 1, ප 6

අක්කරයක ලංසය රුපියල් 400

මුල් සිතියමේ නො ඇඳි වි පි 180 ගම—දුනුගම

අත්සන්කළේ, ඊ කේ ආර්. අසරජපා

කැබැල්ල : 42.

ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට.

ඉඩමේ නම වේවැල්ලුපේ මුකලාන

වම් 1954ක්වූ මැයි මස 25 වැනි දින කොළඹ

ආදායම්පාලක කොට්ඨාශය ගල්බොඩ කෝරළය

ඉඩම් කොමසාරිස්තුමාගේ කායඥාලයේ දීය

### ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දැන්වීම

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

උච්ච පළාතේ බදුදු දිස්ත්‍රික්කයේ උඩුකිඳ කොට්ඨාශයේ මහපළාත කෝරළේ කහගොල්ල ගමේ පිහිටි අ 1, රූ 0, ප 1ක පමණ වපසරිය ඇති බිංගොනාත්ත නමැති ඉඩම් කැබැල්ලට මැයිම් —

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි මහකලපු දිස්ත්‍රික්කයේ මන්මුනෙයි දකුණු හා එරුවිල් පෝරනිවූ පත්තුවේ පෙරිය පෝරනිවූ ගමේ පිහිටි ප්‍රමාණයෙන් අක්කර 2/3ක් පමණ ඇති වක්කඩවලට යන ඉඩම. ඊට මැයිම් —

උතුරට දෙකිය සහ කදුර,  
නැගෙනහිරට බුර් පාර,  
දකුණට පාලම සහ කදුර,  
බස්නාහිරට කදුර සහ ලීද

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

පේ/ඒ ඇල්/440/53

වම් 1954ක්වූ මාර්තු මස 31 වැනි දින කොළඹදීය

උතුරට හා නැගෙනහිරට අදරු පාර,  
දකුණට පෙරියපෝරනිවූ කුලමි,

බස්නාහිරට ආරුමුගම් කුමාරසාමි සහ අනික් අයිත්තේ ඉඩම

අංකය කීව් 4602/පේ/පීඅයි/194/53

පී බී බුලත්කුලමේ,

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

මන්මුනෙයි අංකය පේ 54 ඊ 48.

මහකලපු කවිචේරියේ නො ඇල්ඩී 3440

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස්කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

වම් 1954ක්වූ ජූනි මස 14 වැනි දින කොළඹදීය

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මුලික ඒලාන් නො ඒ 3,683 ගම—ගල්කිස්ස

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5වෙනි වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ස්වේඡන් පාරේ පිහිටි වරිපනම් නො 20 දරණ ඉඩමේ කොටසක්

මහනුවර දිස්ත්‍රික්කයේ උඩබුලත්ගම කොට්ඨාශයේ අබගමුව කෝරළේ කලවෙල්දෙණිය ගමෙහි පිහිටි ඇබර්නිත් වත්තෙන් කොටසක් වූ ප්‍රමාණයෙන් අක්කර 2, රූ. 0, පර්ච් 6 6ක් පමණ වූ නොහොත් ඇප් වී පී නො 112 දරන සැලැස්මේ නො 2 දරන අතීරේකයේ ලොටි නො 104 යනුවෙන් සඳහන් කරන ලද ඉඩමට මැයිම් :—

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නේ ලියෝ පෙරේරා පෙරකදේරු මහත්මයා සහ තව අය 16 දෙනෙක්, පානදුර

උතුරට, දකුණට සහ බස්නාහිරට ඇබර්නිත් වත්තට අයත් තේ සහ රබර් (දනට ප්‍රයෝජන නොගන්නා)

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 28 5

නැගෙනහිරට ඇබර්නිත් සිට නායවෙල දක්වා ඇති ප්‍රසිඛ පාර

කැබැල්ල : 2

ඉඩමේ නම ස්වේඡන් පාරේ පිහිටි වරිපනම් නො 20 දරණ ඉඩමේ කොටසක්

පී බී බුලත්කුලමේ,  
ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

අංකය පේ 54 ට 156

වම් 1954ක්වූ ජූනි මස 14 වැනි දින කොළඹදීය.

විස්තර පොල් ඉඩම

අයිතිකම් කියන්නේ රජය සහ ලියෝ පෙරේරා පෙරකදේරු මහත්මයා සහ තව 16 දෙනෙක්

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

ප්‍රමාණය අ 0, රූ 0, ප 13 8

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 2 වැනි දින සුප්වහාග 9 30 වේලාවට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද වම් 1954ක්වූ අගෝස්තු මස 19 වැනි දිනට මන්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැරින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලිඛිත් දැනුම්දිය යුතුයි

ඒ සෙන්ට් වී විජේමාන්න,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 3 වැනි දින කොළඹ කවිචේරියේදීය

ඇල් ඩී 4711

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මධ්‍යම පළාතේ මහනුවර දිස්ත්‍රික්කයේ, උඩුකුටුර සහ යවිකුටුර කොට්ඨාශයේ කඳුපලාන කෝරළේ අප්පල්ලාගොඩ සහ ගන්ගන යන ගම්වල පිහිටි ජලාත් නො පී පී 2,122 කෝ ලොට් නො 1 සහ 2 දරණ අ 25, රු. 0, ප 38 ක් විශාල වූ බිම්පූර්වත්ත සහ ගල්වලහේන නොහොත් බිම්පූර්වත්ත මෙම ඉඩම් වම් 1953 ක් වූ අගෝස්තු මස 28 වෙනි දින නො 10,583 දරන ලංකාණ්ඩුවේ "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද වම් 1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වෙනි වගන්තිය යටතේ වූ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමති තුමාගේ අංක ජේ/ඇල්.ඇල්.ඩී/285/53(වීජී) දරන නොතිසියේ සඳහන් ඉඩමය

අයිතිකම්කීයත්තා ලංකාතිලක විහාරය ප්‍රධාන භාරකාර, මහනුවර මල්වත්ත විහාරයේ අමුතුවම රාජගුරු ශ්‍රී විපස්සි අනුනායක සභික

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි ධර්ම සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ටේ අගෝස්තු මස 19 වෙනි දින පෙරවරු 9 30ට මහනුවර කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද වම් 1954 ක් වූ අගෝස්තු මස 12 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්වනලද අයිතිවාසිකම් සම්බන්ධයෙන් විභාගයේදී මා විසින් ක්‍රියා කරනු නොලැබේ

ජෝන් රයිඩ්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක් වූ ජූලි මස 5 වෙනි දින මහනුවර කවිචේරියේදීය

අංකය ඇල් ඒ 3485.

1950 අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර. —

මූලික සිතියමේ නො ඒ ගම්—වාරියපොල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගොරෝච්චි වත්ත විස්තර අවුරුදු 40ට වඩා වයස ඇති කොකොවා, අවුරුදු 40ට වඩා වයසැති පොල්, කොස් සහ පුවක් ගස් කීපයක් (මිශ්‍ර වශව). අයිතිකම් කීයත්තා උකුවෙල, ගොරෝච්චි වත්තේ පදිංචි ආර් ඇල් බාබර් මහත්මයා ප්‍රමාණය අ 28, රු. 2, ප. 17

කැබැල්ල : 2

ඉඩමේ නම ගොරෝච්චි වත්ත විස්තර අවුරුදු 50ට වඩා වයස ඇති කොකොවා, අවුරුදු 50ට වඩා වයසැති පොල්, පුවක් සහ කොස් ගස් කීපයක් (මිශ්‍ර වශව) අයිතිකම් කීයත්තන් නුවර, ලෝක් ගොඩනැගිල්ලේ, "කාන්ඩි ඒජන්සි" ඇස් රන්වත්ත සහ උකුවෙල, ගොරෝච්චි වත්තේ පදිංචි ආර් ඇල් බාබර් ප්‍රමාණය අ 17, රු. 3, ප 13

එකතුව අ. 45, රු. 3, ප. 18.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිවිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ටේ අගෝස්තු මස 11 වැනි දින පෙරවරු 11 වේලාවට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

E 3

තවද 1954 ටේ අගෝස්තු මස 4 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක් වූ ජූලි මස 2 වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

අංකය : ඇල් ඒ 3487.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සිතියමේ නො ඒ 2,130. ගම්—වාරියපොල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම වාරියපොල වත්ත විස්තර අවුරුදු 40 ක් පමණ ඇති කොකොවා සහ රබර් (මිශ්‍ර වශව)

අයිතිකම්කීයත්තා කොළඹ, තැපැල් පෙට්ටි නො 14 ටේ සීමාසහිත බොසන්කුවට සහ ස්ක්‍රයින් සමාගම

ප්‍රමාණය අ 29, රු. 0, ප 33

එකතුව : අ. 29, රු. 0, ප 33.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් අයිතිවාසි කම් කිසි සිවිත සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 ටේ අගෝස්තු මස 11 වෙනි දින පෙරවරු 30ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954 ටේ අගෝස්තු මස 4 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා,

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක් වූ ජූලි මස 2 වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

අංකය : ඇල් ඒ 3470.

1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර. —

මූලික සිතියමේ නො ඒ 2,100 ගම්—මැටිහක්ක, ගුරුබැබිල සහ පල්ලම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 40 ක් ඇති රබර්, අවුරුදු 3 ක් ඇති කොකොවා, අඩි පාරක්ද ඇතුළත් වී තිබේ

අයිතිකම්කීයත්තා සීමාසහිත ක්ලෝඩා වත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත මුක්බොන්ඩි සහ සමාගම.

ප්‍රමාණය අ 7, රු. 1, ප 27

කැබැල්ල : 2.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර හේන්ගුවෙලියා ගස් තිබේ අයිතිකම්කීයත්තා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත මුක්බොන්ඩි සහ සමාගම.

ප්‍රමාණය. අ 1, රු. 1, ප 24

කැබැල්ල : 3.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 දක්වා ඇති රබර් සහ ග්‍රෑවලියා ගස් ද තිබේ අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 1, රු. 0, ප 9

කැබැල්ල : 4.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 දක්වා ඇති රබර් සහ ග්‍රෑවලියා ගස් ඇති හේන අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 1, රු. 3, ප 10

කැබැල්ල : 5

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත, ඉදලේවත්ත විස්තර මුඩුබිම—ලීදක්, අවුරුදු 10ක් ඇති පුවක් ගහක් සහ අවුරුදු 15ක් ඇති කිතුල් ගහක් ද තිබේ අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 0, රු. 0, ප 11

කැබැල්ල : 6

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 ඇති රබර්, ලීදක් සහ ග්‍රෑවලියා ගස් සහිත හේන අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 6, රු. 0, ප 30

කැබැල්ල : 7.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 ඇති රබර්, අභිපාරක්ද ඇතුළත්ය අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 0, රු. 1, ප 19

කැබැල්ල : 8

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 ඇති රබර්, වතුර බටනලයක් සහ අභිපාරක්ද ඇතුළත්ය අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 0, රු. 1, ප 6

කැබැල්ල : 9

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 ඇති රබර් වතුර බටනලයක්ද ඇතුළත්ය අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ 3, රු. 3, ප 39

කැබැල්ල : 10.

ඉඩමේ නම ක්ලෝඩාවත්ත විස්තර අවුරුදු 30-40 ඇති රබර් අයිතිකම්කීයන්හා සීමාසහිත ක්ලෝඩාවත්තේ ඒජන්තවරුන් වන කොළඹ සීමාසහිත බ්‍රැක්බොන්ඩ් සහ සමාගම ප්‍රමාණය අ. 3, රු. 1, ප 12

එකතුව : අ. 25, රු. 3. ප. 27.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 දී අගෝස්තු මස 11 වෙනි දින පෙවරු 10ට මාතලේ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954 දී අගෝස්තු මස 4 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා, මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා වම් 1954 ක්වූ ජූලි මස 2 වෙනි දින මාතලේ කවිචේරියේදීය

අංකය ඇල්ඩ් 7346

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර — අංක 296 දරන අවසාන ගම් සිතියමේ සඳහන් නො. 10 දරන අතිරේක කොපිය ගම—ගැටමාන

කැබැල්ල 776.

ඉඩමේ නම එදිරිසිංහපාර විස්තර පුද්ගලික පාර, වයස අවුරුදු 25 ක්වූ පොල්ගස් 23, වයස අවුරුදු 15 ක්වූ පොල්ගස් 1, වයස අවුරුදු 20 ක්වූ අඹගස් 1, අවුරුදු 2 ක්වූ පුවක් ගස් 3 ක්ද ඉඩමේ අතරින්පතර ඇත අයිතිකම් කීයන්හා සි සි එදිරිසිංහ, ගැටමාන, බෙලිඅත්ත ප්‍රමාණය අ 0, රු. 3, ප 29

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසිසිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1954 ක්වූ අගෝස්තු මස 28 වෙනි දින පූර්වහාග 10ට බෙලිඅත්ත පොලිස් කාර්යාලයේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද වම් 1954 ක්වූ අගෝස්තු මස 20 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත්, වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි අයිතිකම් දක්වන බප්පු සියල්ලන්ම විභාග දිනයෙහිදී මට පෙන්විය යුතුයි

නියම දිනට හෝ ඊට ප්‍රථමයෙන් තමන්ගේ අයිතිවාසිකම් නොදන්නා හරින අයවලුන්ට එකී අයිතිවාසිකම් ගැන විභාගය පැවැත් වෙන දිනයේදී සලකා බැලීමේ අයිතිය නොලැබෙන බවද වටහා ගත යුතුයි

ඩී. ජේ ඇෆ් හි ලියනගො, හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා වම් 1954 ක්වූ ජූලි මස 1 වැනි දින හම්බන්තොට කවිචේරියේදීය

ඇල් බිබ්ලිම් ඒ 4

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර — පි පි ඒ 284 ගම—පිලිපොතගම

කැබැල්ල : 1

ඉඩමේ නම කපුවත්ත නොයොත් ආරාච්චිවත්ත (අලුත්ඇලේ නො 14 දරන වරිපනම් නොමිමරයේ කොටසක්) විස්තර වත්ත, අවුරුදු 5-10 දක්වා වයසැති කෝපි පැල 13 ක්ද, අවුරුදු 3 ක් වයසැති කොකෝ පැලයක්ද, අවුරුදු 2 ක් වයසැති කිතුල් ගහක්ද, මස 6 ක් පමණ වයසැති පැපොල් ගහක්ද, කෙසෙල් පැලද තිබේ

අයිතිකම්කීයන්හා බිබ්ලිම් ඇම් පුංචිරාළ, උතුරැස්සගහවත්ත, පිංඅරාව, බදුල්ල ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 76

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසි සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 දී සැප්තැම්බර් මස 16 වෙනි දින උදේ 10ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1954 සැප්තැම්බර් මස 9 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයත්, එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු ගැටිත් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම බප්පු තීරප්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ. අයි මොහිඩ්, උච්ච පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක්වූ ජූලි මස 5 වෙනි දින බදුලු කවිචේරියේදීය

ඇල් ඛබලිව 3393

1950හේ අංක 9 දරණ ඉඩම ලබාගැනීමට ආඥාපනත 7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැවින් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පි පී ඒ 242 ගම—අළුතේවෙල (කොටසක්)

කැබැල්ල . 2.

ඉඩමේ නම උල්පැත්තේවත්ත නොහොත් කමතේවත්ත (උඩ අළුතේවෙල නො 66/1 දරන වරිපනම් නොමිමරය ඇති ඉඩම)

විස්තර වත්ත, කොස්ගස් 13ක්ද, සියලිලා ගහක්ද, අවුරුදු 50ක් වයසැති පොල් ගස් 5ක්ද, සපු ගහක්ද, අවුරුදු 10ක් වයසැති දෙබම් ගස් 10ක්ද, අවුරුදු 25ක් වයසැති කොට්ටත් ගස් 2ක්ද, අඹ ගස් 5ක්ද, ශිකුල් ගහක්ද, අවුරුදු 5ක් වයසැති වෙනත් ගස් 5ක්ද තිබේ

අයිතිකම් කියන්නෝ බබලිව ඩී එච්චින්, ක්ලැරන්ස් මෝටර්ස්, මහසියව, නුවර, ඇල් ඇම් පෙරේරා, හිල් හිරිසිව, බදුල්ල, එච් හසු ගොඩ, කනුපැලැල්ල, බදුල්ල, දේනා වත්සවති ගඟඑච්චරච්චි, නො 5, තෝර්න් ලේන්, බදුල්ල, එම්නෝනා, නො 6, ස්වෙසන් දේඩ්, බදුල්ල

ප්‍රමාණය අ 1, රු 2, ට 165

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954ක්වූ සැප්තැම්බර් මස 14 වෙනි දින උදේ 9.30ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛව සුතුයි

තවද 1954ක්වූ සැප්තැම්බර් මස 7වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයත්, එකී ඉඩම ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇතින් මා වෙත (පිටපත් දෙකක් සහිතවූ) ලියවිලි ලිඛිත් දැනුම් දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම බැඳුම් තීරණය මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ අයි මොහිඩින්,

ඌව පළාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 5වෙනි දින

බදුලු කවිචේරියේදීය

### නිදහස්කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඉඩම් ගැනීම

ඇල් ඩී—ඩී 49/50

ඇල් ඩී/4789/ඇල් ආර්ච්/ඒපීඇල්/4305—පේ 54 ඇල් 180

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තිය යටතේ දැන්වීම ප්‍රකාශයයි

මීට යාකොට ඇති උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942හේ අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ කටයුතු සඳහා ලබාගත යුතුයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 62 වැනි වගන්තිය යටතේ සංශෝධිතවූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ 3 (5) වැනි වගන්තිය සමඟ කියවා තේරුම් ගතයුතුවූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍ය වී තිබෙන බවත්, එකී ආඥාපනත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී ඩී බුලත්කුලමේ,

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක්වූ මැයි මස 22වැනි දින

කොළඹදීය

උපලේඛනය

මුල් ප්ලානයේ නොමිමරය පී පී ඒ 2,086 ගම—පිලියල්ල

කැබැල්ල . 1

ඉඩමේ නම කළුමැදියද්ද

විස්තර කුඹුර

අයිතිකම්කියන්නා ඩී පේ විමලරත්න, පිලියල්ල, හන්දෙස්ස ප්‍රමාණය අ 0, රු 0 ප 13

කැබැල්ල : 2

ඉඩමේ නම කළුමැදියද්ද

විස්තර කුඹුර

අයිතිකම්කියන්නා ඩී පේ විමලරත්න, පිලියල්ල, හන්දෙස්ස ප්‍රමාණය අ 1, රු 0, ප 15

කැබැල්ල . 3

ඉඩමේ නම කළුමැදියද්ද

විස්තර කුඹුර

අයිතිකම්කියන්නා ඩී පේ විමලරත්න, පිලියල්ල, හන්දෙස්ස ප්‍රමාණය අ 0, රු 0, ප 5

කැබැල්ල 4

ඉඩමේ නම අළුතේවෙලවත්ත

විස්තර අවුරුදු 40ක් පමණවූ පොල් සහ පුවක් වගාකළ ඉඩම අයිතිකම් කියන්නා පල්ලේවත්තේගෙදර හේන්දිරික්, පුස්සැල් ඌව සහ රාජපක්‍ෂගේගෙදර සයිමන්, ඉරියගම, පේරාදෙණිය ප්‍රමාණය අ 0 රු 0, ප 25

කැබැල්ල 5

ඉඩමේ නම බෝගහමුලහේන අලුත්ගෙදරවත්ත ඇටහෙරලිය තැන්නේ වත්ත

විස්තර අවුරුදු 35ක් පමණවූ හේ සහ විදුලි කනුවක්, පොල් සහ කොස් වගාකළ ඉඩමද, අවුරුදු 40-60ත් අතර අප්පිත් වගාකළ හේ සහ යථි රොඩනැගිල්ලක්ද, කෙහෙල් පළු ඇති හේනද

අයිතිකම්කියන්නෝ පල්ලේවත්තේගෙදර හේන්දිරික්, පුස්සැල් ඌව සහ රාජපක්‍ෂගේගෙදර සයිමන්, ඉරියගම, පේරාදෙණිය

ප්‍රමාණය අ 3, රු 2, ප 5

කැබැල්ල 6.

ඉඩමේ නම අළුතේවෙලවත්ත

විස්තරය. අවුරුදු 40-60ත් අතර ඉඩමේ ඇති කොස් සහ පුවක්ද, අළුතේ වගාකළ හේ

අයිතිකම්කියන්නෝ පල්ලේවත්තේගෙදර හේන්දිරික්, පුස්සැල් ඌව සහ රාජපක්‍ෂගේගෙදර සයිමන්, ඉරියගම, පේරාදෙණිය

ප්‍රමාණය අ 0 රු 0, ප 3

කැබැල්ල 7

ඉඩමේ නම බෝගහමුලහේන ඇටහෙරලියතැන්නේ වත්ත.

විස්තරය අවුරුදු 35ක් පමණවූ හේ

අයිතිකම්කියන්නෝ පල්ලේවත්තේගෙදර හේන්දිරික්, පුස්සැල් ඌව සහ රාජපක්‍ෂගේගෙදර සයිමන්, ඉරියගම, පේරාදෙණිය

ප්‍රමාණය අ 0, රු 0, ප 14

කැබැල්ල : 8.

ඉඩමේ නම බෝගහමුලහේන 1

විස්තරය අවුරුදු 35ක් පමණවූ හේ.

අයිතිකම්කියන්නෝ. පල්ලේවත්තේගෙදර හේන්දිරික්, පුස්සැල් ඌව සහ රාජපක්‍ෂගේගෙදර සයිමන්, ඉරියගම, පේරාදෙණිය

ප්‍රමාණය : අ 0, රු 3, ප 20 .

එකතුව : අ. 5, රු. 3, ප. 20

අංකය කිව් 4288/ඇල් ආර්ච්/ඒපීඇල්/4864.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන්පත් ඒ සෙන්ට් පී විජේමත්තා වන මම, 1050 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරණු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුයි;

(3) එසේ ගත්තට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ සැප්තැම්බර් මස 1වෙනි දින අපරහාග 2 30ට කොළඹ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 18වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් පිටපත් දෙකක් සමග දැනුම්දී සිටිය යුතුයි.

ඒ සෙන්ට් වි විජේමාන්න,  
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

වම් 1954ක්වූ ජූලි මස 3වෙනි දින දීය.

උප ලේඛනය

මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 3,018 ගම—ඉදුරෙඅහාර කැබැල්ල. 1.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් බෝපියඅහාර. විස්තරය අවුරුදු 35-50වූ පොල් ඉඩම අයිතිකම් කියන්නා අරුනාසලම් විසලවිචි නොහොත් ඒ සෙල්ලාවිචිඅම්ම, නො 108, හිල් විටිය, කොළඹ ප්‍රමාණය අ 0, රු 0, ප 12

කැබැල්ල. 2. ඉඩමේ නම දෙල්ගහවත්ත නොහොත් බෝපියඅහාර විස්තරය පොල් ඉඩම අයිතිකම් කියන්නා: අරුනාසලම් විසලවිචි නොහොත් ඒ සෙල්ලාවිචිඅම්ම, නො 108, හිල් විටිය, කොළඹ ප්‍රමාණය අ 4, රු 1, ප. 32

එකතුව: අ 4, රු. 2, ප. 4.

ඇල්. හි.—බී 49/50. අංකය ඇල් හි/4786/ඇල් ආර්ථම/ඒපීඇල් 547 ඒසේ 54 ඇල් 102

1950හේ අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා ඔස්වින් ඊන් රයිව් වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්තට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 19වෙනි දින පූ හා 11 30ට මහනුවර කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය. නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ අගෝස්තු මස 11වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාවයන් වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි එසේ ලියවිල්ලකින් නොදන්නාවහොත් මා ඉදිරියට වින් දක්වන අයිතිවාසිකම් ගැන ක්‍රියා කරනු නොලැබේ

ඊන් රයිව්,  
මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 1 වැනි දින මහනුවර කම්මේරියේදීය.

උප ලේඛනය

මුල් ජ්‍යෙෂ්ඨ නො පී පී. ඒ 2,069. ගම—කෝවිලකැලේගම්මද්ද කැබැල්ල. 1.

ඉඩමේ නම කුඹල්මැටියේකුඹුර විස්තර අවුරුදු 10-20 පමණවූ පුවක් ගස් 3ක්ද, අවුරුදු 10-20 පමණවූ සපු ගස් 2ක්ද ඇති කුඹුර.

අයිතිකම් කියන්නා ඇම්. ලීලාරාම, වරාදිවෙල, මකුල්දෙනිය. ප්‍රමාණය අ 0, රු 1, ප 26 එකතුව: අ. 0, රු. 1, ප 26.

ඇල්. හි—බී 49/50 අංකය ඇල් ඒ 3545

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තැනැත්තා ඇන්තනි ලොසිච් පෙරේරා වන මම, 1950 අංක 9 දරන ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ;
- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගත්තට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක්ම—

(අ) වම් 1954ක්වූ අගෝස්තු මස 17වෙනි දින අපරහාග 3ට මාතලේ කම්මේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් වම් 1954ක්වූ අගෝස්තු මස 10වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සවසාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඒ ඇල් පෙරේරා,  
මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 2වෙනි දින දීය.

උප ලේඛනය

මූලික ජ්‍යෙෂ්ඨ නො ඒ 2,071. ගම—මහවෙල

කැබැල්ල: 1. ඉඩමේ නම මහවෙලවත්ත විස්තරය රබර්, කොකෝවා සහ පොල් සහිත වත්ත—අවුරුදු 50ක් ඇත ගම්මිරිස් වැල්, පුළුන් ගස් සහ මැටියෙන් බැඳ පොල්අතු සෙවිලි කළ පැලක්ද තිබේ.

අයිතිකම් කියන්නෝ නුවර රජ විදියේ නො 76ගේ පදිංචි ඒ පී. ප්‍රනාන්දු, ඩී ජේ. පීරිස් සහ ජී බබ්ලිච් නන්දවතී ද සිල්වා ප්‍රමාණය අ 19, රු 2, ප 10

කැබැල්ල. 2. ඉඩමේ නම මහවෙලවත්ත විස්තරය රබර්, කොකෝවා සහ පොල් සහිත වත්ත—අවුරුදු 50ක් ඇත ගම්මිරිස් වැල් සහ පුළුන් ගස්ද තිබේ.

අයිතිකම් කියන්නෝ නුවර රජ විදියේ නො. 76ගේ පදිංචි ඒ. පී. ප්‍රනාන්දු, ඩී ජේ. පීරිස් සහ ජී බබ්ලිච්. නන්දවතී ද සිල්වා. ප්‍රමාණය: අ. 1, රු. 2, ප 31.

එකතුව: අ. 21, රු. 1, ප. 4.

ඇ. ඩී.—ඩී 49/50,

අංකය : ඇල් අර්ථ/එපී. ඇ. 5518 සහ 5518 එ—  
පේ 54 ඇල් / 178/ඇල් ඩී 7492

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ඔැනීමේ පනතේ  
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත  
තුන්පත් ඩී පේ එච්. ඩී. ලියනගෙ වන මම, 1950 අංක 9 දරන  
ඉඩම් ආණ්ඩුවට ඔැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත  
සඳහන් කරුණු ඔැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහතකී පනත යටතේ 1942 අංක 61 දරන ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඔැනීමට අදහස් කරණු ලැබේ,
- (2) එසේ ඔැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබාගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ඔැන අයිතිවාසිකම් ඇති ඔැම කෙනෙක්ම—  
(අ) වම් 1954ක්වූ ඔැප්තෑම්බර් මස 4වෙනි දින වූ හා, 10ට බෙලිඅත්ත පොලීස් කායාර්ගයට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,  
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ අගෝස්තු මස 28වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඩී පේ එච්. ඩී. ලියනගෙ,  
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක  
උප ඒජන්තතුමා

වම් 1954ක්වූ ජූලි මස 3 වැනි දින  
හම්බන්තොට කවිචේරියේදීය.

උප ලේඛනය

මූලික ප්ලානයේ නො. 275, නො. 1 දරන අතිරේක කොටස,  
ගම—තාරපේරිය

කැබැල්ල : 126.

ඉඩමේ නම බෝගහගේන, ඉඹුල්බත්මගහවත්ත, කිරිත්දහේන  
විස්තර. පොල් ඉඩම, වයස අවුරුදු 25  
අයිතිකම්කියත්තා කේ. ජී. දිලිසිත්භාමි, තාරපේරිය, නිහිලුව,  
බෙලිඅත්ත  
ප්‍රමාණය අ. 2, රු. 3, ප. 31.

කැබැල්ල : 127.

ඉඩමේ නම ඉඹුල්බත්මගහවත්ත, කිරිත්දහේන.  
විස්තර පොල් ඉඩමක් කොටසක් (වැවිලි නොමැතිය).  
අයිතිකම්කියත්තා කේ. ජී. දිලිසිත්භාමි, තාරපේරිය, නිහිලුව,  
බෙලිඅත්ත  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 11.

කැබැල්ල : 128.

ඉඩමේ නම ඉඹුල්බත්මගහවත්ත, කිරිත්දහේන.  
විස්තර පොල් ඉඩමක් කොටසක් (වැවිලි නොමැතිය)  
අයිතිකම්කියත්තා කේ. ජී. දිලිසිත්භාමි, තාරපේරිය, නිහිලුව,  
බෙලිඅත්ත  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 7.

කැබැල්ල : 129.

ඉඩමේ නම බෝගහගේන  
විස්තර, පොල් ඉඩම, වයස අවුරුදු 25ක්වූ පොල්ගස් 11ක් සහ  
කොස් ගහකින්ද යුක්තය  
අයිතිකම්කියත්තා කේ. ජී. දිලිසිත්භාමි, තාරපේරිය, නිහිලුව,  
බෙලිඅත්ත.  
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 14.

එකතුව : අ. 3, රු. 0, ප. 28.

E 4

අංකය : ඇ. ඩී. 7346.

අංකය : ඇල් අර්ථ ඩී/එ පී ඇල්/4707—පේ 54  
ඇල් 138/ඇල් ඩී 7490.

1950 අංක 9 දරන ආණ්ඩුවට ඉඩම් ඔැනීමේ පනතේ  
7වෙනි වගන්තිය යටතේ දැන්වීමයි

හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත  
තුන්පත් ඩී පේ එච්. ඩී. ලියනගෙ වන මම, 1950 අංක 9 දරන  
ඉඩම් ආණ්ඩුවට ඔැනීමේ පනතේ 7වෙනි වගන්තිය යටතේ පහත  
සඳහන් කරුණු ඔැන මෙයින් කල්දෙමි—

- (1) මෙහි සඳහන් උප ලේඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පනත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ඔැනීමට අදහස් කරණු ලැබේ;
- (2) එසේ ඔැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය;
- (3) එසේ ගන්ට යන ඉඩම් ඔැන අයිතිවාසිකම් ඇති ඔැම කෙනෙක්ම—  
(අ) වම් 1954ක්වූ ඔැප්තෑම්බර් මස 7වෙනි දින පූර්වහස 9ට හම්බන්තොට කවිචේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි;  
(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1954ක්වූ ඔැප්තෑම්බර් මස 1වෙනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ තමාගේ අයිතිවාසිකම්වල සභාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර, ඉල්ලන වන්දිගේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැලූ පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඩී. පේ එච්. ඩී. ලියනගෙ,  
හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක  
උප ඒජන්තතුමා.

වම් 1954ක්වූ ජූලි මස 3 වැනි දින  
හම්බන්තොට කවිචේරියේදීය.

උප ලේඛනය

මූලික ප්ලානයේ නො. 636, නො. 3 අතිරේක කොටස, ගම—මාගම

කැබැල්ල : 190.

ඉඩමේ නම : —  
විස්තර ඇ. උ.

අයිතිකම් කියන්නෝ : සීනි සමිතා, සීනි සුලෙඛනා සහ සීනි සුබෙයිදා,  
නො. 9, කවච්චිය, බිබිල  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 21.

කැබැල්ල : 191.

ඉඩමේ නම : අමුණකරේගේත්තිය නොහොත් අමුණුල්කරේගේ.  
විස්තර පොල් ඉඩම සහ කුඹුරු අවුරුදු 10-15 අතර වයස්වූ පොල් ගස් 2ක් සහ වයස අවුරුදු 1-2 අතර වයස්වූ පොල් ගස් 5ක් තිබේ.

අයිතිකම් කියන්නෝ : සීනි සමිතා, සීනි සුලෙඛනා සහ සීනි සුබෙයිදා,  
නො. 9, කවච්චිය, බිබිල  
ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 30

කැබැල්ල : 192.

ඉඩමේ නම : අමුණකරේගේත්තිය නොහොත් අමුණුල්කරේගේ.  
විස්තර : අවුරුදු 10-15 අතර වයස්වූ පොල් ඉඩම, කුඹුරු, ගස් න සහ මුඩුබිම

අයිතිකම් කියන්නෝ : සීනි සමිතා, සීනි සුලෙඛනා සහ සීනි සුබෙයිදා,  
නො. 9, කවච්චිය, බිබිල.  
ප්‍රමාණය : අ. 23, රු. 3, ප. 4.

එකතුව : අ. 24, රු. 0, ප. 15.

### அரசாட்சியாரின் தேர்வைக்காணிய காணி விளம்பரங்கள்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நிலமும், நிலவிருத்தி மந்திரி, புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,  
நிலமும் நிலவிருத்தி மந்திரி.

இலக்கம் J 54—T 156.

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 14 ந் உ.  
காணியின் விபரம்

கண்டி டிஸ்திரிக், உட்புலங்குமபுத்தி, அம்பே கமுவ கோறன், கல்வெல் தெனிய கிராமத்திலிருக்கும் அபெடின தோட்டத்தில் 2 ஏக்கர் 0 றூட, 06.6 பேர்ச்சல விசாலமுள்ள ஒரு பகுதியின் எல்லைகள் பின்வருமாறு —

வடக்கு, மேற்கு, தெற்கு அபெடின தோட்டத்தது தேயிலையும ரப்பரும் (கைவிடப்பட்டது)

கிழக்கு அபெடினக்கும் கயவெள்ளைக்குமுள்ள பீ. டபிளயு டி. ரேட்டர்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம்  
5 ம் பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

புஞ்சிபண்டா புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 14 ந் உ.  
மாகாண ஏசனடுவின் இலக்கம் ID 3440  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலையத்தின் இலக்கம் J 54, X 48.

காணியின் விபரம்

மட்டக்களப்பு பிரிவு, மணமுனை தெற்கு எருவில் போர்தீவுப்பற்று, பெரிய போர்தீவு என்னும் கிராமத்தில், சுமார் 2/3 ஏக்கர் விசாலம் கொண்ட வகடிவளவு என்று அழைக்கப்படும் ஒரு காணித் துண்டு. எல்லைகளாவன —

வடக்கு, கிழக்கு : ஓழுங்கை.  
தெற்கு : பெரிய போர்தீவுக்குளம்  
மேற்கு : ஆறுமுகம் குமாரசாமிக்கும் மற்றவாக்கும் உரிய காணி.

இல ID 3807

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவினாபடியான பிரகடனம்

மேற்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம் ஆண்டு (ஜூன்) ஆனிமீ 3 ந் உ.

மாகாண அல்லது டிஸ்திரிக் ஏசனடுவின் இலக்கம் LW 3807.

காணியின் விபரம்

ஊவா மாகாணத்தில், பதின்மர் வட்டாரத்தில் உருகிற பகுதியில், மஹாலாத கோறனியில் இருக்கும் காகொலே கிராமத்தில் உள்ள "பிளன்கெட்டன்குமபுர" என்ற 1 ஏ. 1 ப, விஸ்தீரணமுள்ள காணி எல்லைகள் —

வடக்கு : டெனியா, கந்தூர்,  
கிழக்கு : புயா ரேட்ட,  
தெற்கு : பாலும் கந்தூர்வும,  
மேற்கு : ஓட்டையும் கிணறும்.

இலக்கம் : Q 4602/J/P 1/194/53

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதமபட்டம் A 3,683. கிராமம்—கலகிசை

துண்டு : 1.

காணியின் பெயர் லரேசன ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 20 கொண்ட வளவின் பகுதி.

விபரம் : தென்னந்தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் லியோ பெரேரா, பிறக்டா எல். சி, பாணநதுறை, மற்ற பதினாறு போகனும் உரிமை கேட்கின்றார்கள்.

விசாலம் ஏ 0 றூ 0 ப 28.5.

துண்டு : 2.

காணியின் பெயர் லரேசன ரேட்டிலிருக்கும் வரிமதிப்பு இல. 20 கொண்ட வளவின் பகுதி.

விபரம் : தென்னந்தோட்டம்.

உரிமை கேட்பவரின் பெயர் முடிக்குரியதம் லியோ டெரேரா, பிறக்டா எல் சி அவர்களாலும் மற்ற பதினாறு போகனாலும் அபகரிக்கப்பட்டிருக்கிறது

விசாலம் ஏ 0 றூ 0 ப 13 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (செப்டம்பர்) புரட்டாதி மாதம் 2 ந் தேதி காலை 9 30 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ராபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ராபற்றிய தொகையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 19 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஏ செயின் வி விஜயமாண,  
மேல மாகாண உதவி அரசாட்சி ஏசனடு.

கொழும்புக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 3 ந் உ.

இல. ID/4711

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதான மேற்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவினா (1) ம் உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

மத்திய மாகாணம், கண்டி டிஸ்திரிக், யட்டறுவர உருவர பகுதி, கந்துபலாததை கோறன், அப்பல்லாகொட்கனஹெட கிராமத்திலிருக்கும், -தாம்புரி தோட்டமும் கலவலஹேன் அல்லது தாம்புரி தோட்டம் எனப்படும் காணிகளிலிருந்து 25 ஏ 0 றூ 38 ப விசாலமுள்ள நிலப் பகுதி P P A 2,122 ல துண்டுகள் 1, 2 என விவரிக்கப்பட்டிருக்கிறது.

இக்காணிகள் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 5 ம் பிரிவினா பிரகாரத்தின்படி 1953 ம் ஆண்டு (ஓகஸ்ட்) ஆவணி மாதம் 28 ந் தேதியிட 10,583 ம் இலக்க இலங்கை அரசாட்சி "கெசெற" பத்திரிகையில் நிலமும், நில அபிவிருத்தி மந்திரியவரின் காரியாலையத்தின் இலக்கம் J/LID/285/53, V, 1953 ம் ஆண்டு (ஜூலை) ஆடி மாதம் 17 ந் திகதி பிரகடனம் செய்திருக்கிறா

உரிமை கோறுபவரின் பெயர்

லங்காநிலக்க ஆலையத்தின் தலைமையான பொறுப்பாளி அமுனுக் ராஜகுரு ஸ்ரீ கண்டி மல்வத்த ஆலயம் விப்பசி அநுநாயக தேரோ

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமுலமாக 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 19 ந் திகதி 9 30 மணிக்கு கண்டி கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை



எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) ஆவணி மாதம் 12 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

எழுத்தமுலமான கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள், விசாரணையின்போது உரிமைக்காரர் தமது உரிமைகளைக் கோருவதற்குத் தகுதியற்றவர்களாகச் செய்வதுமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிடும்

ரேன ரை,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டே  
கண்டிக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 5 ந ல

இல LA 3470

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 2,100 கிராமங்கள்—மெட்டிஹூக், குருபேயில், பலலக்.

**துண்டு 1**

காணியின் பெயர் களோடா தோட்டம்.

விபரம் ரப்பா 40 வருஷத்துக்கு மேற்பட்டது, கொக்கோ 3 வருஷம், ஒரு நடைப்பாதையுடையது

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு,

விசாலம் ஏ. 7 ரூ 1 ப 27

**துண்டு 2.**

காணியின் பெயர் களோடா தோட்டம்

காணியின் விபரம் சேனை, கரவேலியா மரங்களையுடையது

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பொண்ட அன் கம்பெனி, லிமிட்டெட், கொழும்பு.

விசாலம் ஏ 1 ரூ 1 ப 24

**துண்டு 3.**

காணியின் பெயர் களோடா தோட்டம்.

காணியின் விபரம் ரப்பா 30-40 வரு

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு

விசாலம் ஏ 1 ரூ. 0. ப. 09

**துண்டு 4.**

காணியின் பெயர் களோடா தோட்டம்.

காணியின் விபரம் ரப்பா 30-40 வரு கரவேலியா மரங்கள் கொண்ட சேனை

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு

விசாலம் ஏ 1 ரூ 3 ப 10

**துண்டு 5.**

காணியின் பெயர் களோடா தோட்டம் இதல்லவத்த

காணியின் விபரம் பாழ் நிலம், ஒரு மண் கிணறு, ஒரு பாகு மரம் (10 வரு), 1 கிததுல் மரம் (15 வரு) உடையது

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு

விசாலம் ஏ 0 ரூ 0 ப 11

**துண்டு 6.**

காணியின் பெயர் களோடா தோட்டம்

விபரம் ரப்பா, 30-40 வரு, ஒரு மண் கிணறுடையது, கரவேலியா மரங்கள் கொண்ட சேனை.

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பொண்ட அன் கம்பெனி, லிமிட்டெட், கொழும்பு

விசாலம். ஏ. 6. ரூ. 0 ப 30

**துண்டு 7**

காணியின் பெயர் களோடா தோட்டம்

காணியின் விபரம் ரப்பா, 30-40 வரு ஒரு நடைப்பாதையுடையது.

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட்; ஏஜனஸ் : பருக் பொண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு.

விசாலம் ஏ 0 ரூ 1 ப 19

**துண்டு 8.**

காணியின் பெயர் களோடா தோட்டம்;

காணியின் விபரம் ரப்பா, 30-40 வரு தண்ணீர் குழாய் (பைப்பு), நடைப்பாதையுடையது

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம், லிமிட்டெட்; ஏஜனஸ் : பருக் பொண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு.

விசாலம் ஏ. 0. ரூ. 1 ப 06.

**துண்டு 7**

காணியின் பெயர் களோடா தோட்டம்.

காணியின் விபரம் : ரப்பா, 30-40 வரு. தண்ணீர் குழாயுடையது.

உடந்தையாளரின் பெயர் : களோடா தோட்டம், லிமிட்டெட், ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு.

விசாலம் ஏ 3 ரூ 3 ப 39

**துண்டு 10.**

காணியின் பெயர் களோடா தோட்டம்.

காணியின் விபரம் ரப்பா, 30-40 வரு

உடந்தையாளரின் பெயர் களோடா தோட்டம் லிமிட்டெட்; ஏஜனஸ் : பருக் பண்ட அன் கம்பெனி லிமிட்டெட், கொழும்பு

விசாலம் ஏ 3 ரூ 1 ப 12

மேற்கூறிய காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமத அல்லது முறைப்படி எழுத்தில் அறிவிக்கப்பட்ட காரியகாரராலுமலாக 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ந் தேதி காலை 10 மணிக்கு மாத்தளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்) மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இதனால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

அ லொ. பெரேரா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டே.

மாத்தளைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஜூலை) ஆடிமீ 2 ந ல

இல. LA 3485.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பரிசீலனை தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான் இதனால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இல A 2,131 கிராமம்—வாரியப்பொல

**துண்டு 1.**

காணியின் பெயர் கருவ தோட்டம்.

விபரம் கொக்கோ, 40 வருஷத்துக்கு மேற்பட்டவை, சில தெனனை, பலா, பாகு மரங்கள் (இடையிடையே ஊன்றப்பட்டவை) உடையது. 40 வருஷத்துக்கு மேற்பட்டவை

உடந்தையாளரின் பெயர் திரு ஆர் எல் பார்பா, கருவ தோட்டம், உக்குவளை

விசாலம் ஏ 28 ரூ 2 ப 17

**துண்டு 2.**

காணியின் பெயர் கருவ தோட்டம்.

விபரம் கொக்கோ (50 வருஷத்துக்கு மேற்பட்டவை) சில தெனனை, பாகு, பலா மரங்களையுடையது. (இடையிடையே ஊன்றப்பட்டவை) 50 வருஷத்துக்கு மேற்பட்டவை

உடந்தையாளரின் பெயர் திரு. எல் ரதவத்த, கண்டி ஏஜனசி, லேக் பில்டிங், கண்டி; திரு ஆர் எல் பார்பா, கருவ தோட்டம், உக்குவளை.

விசாலம் : ஏ 17 ரூ 0 ப. 36.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம் ஆண்டு (ஆவணி) மாதம் 11 ந் தேதி காலை 11 மணிக்கு மாதநகை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் (ஆவணி) மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அ லொ பெரேரா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு  
மாதநகை கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஆவணி) ஆடிமீ 2 ந் உ.

இல I A 3487

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
ஆரம்பப்பட இல A. 2,130 கிராமம்—வாரியப்பொல.

துண்டு 1

காணியின் பெயர் வாரியப்பொல தோட்டம்  
விபரம் கொக்கோ, சப்பா, (இடையிடையே) ஊன்றப்பட்டவை, 40 வருஷத்துக்கு மேற்பட்டவை.

உரித்தாளியின் பெயர் : பொசனகுவே அன லகரைன லிமிட்டெட்  
தபால் பெட்டி இல 14, கொழும்பு  
விசாலம் ஏ 29 று 0 ப 33.

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம் ஆண்டு (ஆவணி) மாதம் 11 ந் தேதி காலை 11 மணிக்கு மாதநகை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் (ஆவணி) மாதம் 4 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா

அ லொ பெரேரா,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு.  
மாதநகை கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஆவணி) ஆடிமீ 2 ந் உ.

கு இ I D 7346

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
இணை இல. 10—இ கி ப. இல 296—கிராமம்—கெட்டமான

துண்டு 776

காணியின் பெயர் : எதிரிசங்காவின் தெரு  
விபரம் 25 வருட 23 தென்கைகள், 15 வருட 1 தென்கை, 20 வருட 1 மா மரம் 2 வருட 3 கழுக்குகள் கொண்ட தனிப்பட்டோரின் தெரு.  
உரிமைகொடுவோர் டி. டி. எதிரிசங்க, கெட்டமான, பெலியத்தை.  
விசாலம் 0 ஏ று 3 பே 02 9

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம் ஆண்டு (ஆவணி) மாதம் 28 ந் தேதி காலை 10 மணிக்கு பெலியத்தைப் பொலிஸ் நிலையத்தில் எனமுன்பாக வெளிப்படுத்தும் படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும், குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஆகஸ்ட்)

மாதம் 20 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உரிமைக்குறிக்கும் சகல சாதனங்களையும் விசாரணை நாளன்று எனப்பாலைக்குக் கொணரவே வேண்டும்

குறிப்பிட்ட திகதியன்றே அல்லது அதற்கு முன்போ உரிமையை எனக்கு அறிவிக்காவிடின் அவ்வுரிமைகளை விசாரணை நாளன்று கருக்ககோருத்தற்கு அருகதையற்றவர்களாவார்கள

டி. ஜே எப் டி வியனகே,  
பகுதிக் கூட்டு உதவி அரசாட்சி  
அதிபர்  
அம்பாந்தோட்டைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு (ஆவணி) ஆடிமீ 1 ந் உ.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

P P A 242 கிராமம்—அலுறவெல (பகுதி)

துண்டு 2.

காணியின் பெயர் உலப்பகே வத்த அல்லது கமத வத்த, இல 66/1, மேல அலுறவெல

விபரம் தோட்டம் 13 பலா, 1 மாற, 1 புளி, 50 வயதுள்ள 5 தென்கைகள், 1 சப்பு, 10 வயதுள்ள 5 தோடைகள், 25 வயதுள்ள 2 இலகு, 5 மாமரங்கள், 5 வயதுள்ள 1 சித்தலும் வேறு 5 மரங்களும் இவையடங்கலும்

உரிமைக்காரரின் பெயர் W D எட்வின், கிளாறன்ஸ் மோட்டா, மையாவ, கண்டி, L M பெரேரா, சில டிரைவ, பதுளை, H கபுக்கொட கனுப்பெல, பதுளை, தோன் வசைவதி கெற்றியாராச்சி, 5, வட ஓழங்கை பதுளை, எமிநோன, 6, புகையிரத வீதி, பதுளை  
விசாலம் ஏ 1 று 2 பே 16 5

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாராமூலமாக 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 14 ந் தேதி காலை 9 30 மணிக்கு பதுளைக் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்காக கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 7 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உறுதிகளும் மறறும் உரிமைகளுக்கு சார்பாகவுள்ள பத்திரங்களும் விளக்கத்திலன்று கொண்டுரவேண்டும்

ஏ. ஐ மொஹிதீன்,  
டிஸ்திரிக் உதவி அரசாட்சி ஏசண்டு

பதுளைக் கச்சேரி,  
1954 ம் ஆண்டு ஆடிமீ 5 ந் உ.

I W A 4

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம்  
7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனப்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —  
பி பி ஏ 284, பீலிப்பொத்தகம்

துண்டு 1

காணியின் பெயர் குப்புலத்த அல்லது அராவலத்த (அசலமன்ற இலக்கத்தின் ஒரு பகுதி இலக்கம் 14 அலத்தெலப்பாபதை)

விபரம் இத்தோட்டம் 5-10 வருடத்தைய 13 கோப்பி மரங்களும், 3 வருடத்தைய கொக்கோ மரம் ஒன்றும், 2 வருடத்தைய 1 சித்துள் மரமும், 6 மாதத்தைய 1 பப்பாசி மரமும் வாழைகளையும் கொண்டுள்ளது.

உரித்தாளியின் பெயர் டபிளூ எம் புஞ்சிமுன, உருமுசங்காவத்த, பிங்கரவ, பதுளை

விசாலம் : 0 ஏ. 0 று 07 6 பே

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அநிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 16 ந் திகதி, காலை 10 மணிக்கு பதினாறு கச்சேரியில் எண்முனப்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடநடைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அடாவகினை கோரிக்கைகளினை விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு புரட்டாசி மாதம் 9 ந் திகதிக்கு முன்னர் எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால கேட்டுக்கொள்ளப்படுகின்றனா உரித்தை அததாட்சிப்படுத்தும், ஒப்புமற்றும் அததாட்சிப்பத்திரங்கள் யாவும் விசாரணையன்று என முன்பு சமர்ப்பிக்கவேண்டும்

ஏ ஐ மொழிதீன,  
உதவி அரசாட்சி ஏசனரே

புதின கச்சேரி,  
1954 ம் ஆடிமீ 5 ந் உ

**காணிக் கச்சேரி அறிக்கை**

முடிக்குரிய காணியுறுதிப் பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்து கொள்வதற்கான காணிக் கச்சேரியைப்பற்றிய விளம்பரம்

அவைகளைப்பற்றிய விவரங்கள் கீழே காட்டியுள்ள முடிக்குரிய காணிகளுக்கு உறுதிப்பத்திரங்கள் வாங்க ஆட்களைத் தெரிந்துகொள்வதற்கு 1935 ம் ஆண்டின் 19 ம் இலக்க, காணி பண்படுத்தற் சட்டத்தின்படி 1954 ம் ஆவணி மாதம் 23 ந் தேதியிலென்று முற்பகல் 10 00

மணிக்கு பெரியபுள்ளசரி பொற்கேணி கிராமக் கோட்டு, கட்டிடத்தில், மனனா உதவிக் கவண்மேந்து ஏஜனரா ஒரு காணிக்கச்சேரி நடத்துவாரென்று இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

2 விண்ணப்பக்காரர் ஒவ்வொருவரும் தாங்களே காணிக் கச்சேரிக்கு, வரவேண்டும், அல்லது தங்கள் பிரதிநிதியாக ஒருவரை நியமித்து அனுப்பிவைக்கவேண்டும்

3 இக்காணிக் கச்சேரியைப்பற்றிய யாதும் விசாரித்தறியவேண்டுமானால் அக்காரியங்களைப்பற்றி உதவிக் கவண்மேந்து ஏஜனருக்கு எழுதி விசாரித்துக்கொள்ள வேண்டும்

டபிளயு, எஸ் டி அலலிஸ்,  
காணிக் கொமிஷனருக்காக.

1954 ம் ஆடிமீ 5 ந் உ

பக்கீட்டுக்கொடுக்கவிருக்கும் காணியைப்பற்றிய விபரங்கள்  
படத்தின் இலக்கம் P P A 1616—வேப்பங்குளம்

பாகத்தின் இலக்கம்	மனுப்பத்திரம் பெற்றவா	விசாலம்
2	மு முகமது தமமி	1 1 10
3	மு. கிதுருமுகமது	2 0 30
4	மு யூ முகமதுகாசிம்	1 0 26
5	மு ச அப்துல்ஹுமான்	1 2 11

படத்தின் இலக்கம் P P A 1,896—வண்ணகுளம்

5	அ நெ முகமது இபுரகீம்	3 0 37
6	ஷை	1 3 0

படத்தின் இலக்கம் : P P A 1,897—வண்ணகுளம்

1	மு அகமதுலெவவை	1 1 25
---	---------------	--------

**காணி மீட்டற் சட்டம்**

LD/4789/LRO/APL 4305—J 54 L 180.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம் பிரிவின்படியான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்க காணி மிட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இது அட்டவணியில் விபரப்படுத்தும் காணி எடுத்துக்கொள்ளப்பட்டுவரும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் [இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தும் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து] குறித்த காணி ஒரு பிரகடன தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம் ஆடி (மே) வைகாசிமீ 22 ந் உ

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 2,086 கிராமம்—பிலிகலை

துண்டு : 1.

காணியின் பெயர் கலுவலியத்த  
காணியின் விபரம் நெலவயல்  
உரித்தாளியின் பெயர் ஹந்தெஸை பிலிகலைவிலிருக்கும் உ. ஜே விமலரடன  
விசாலம் ஏ 0 று 0 ப 13

துண்டு : 2.

காணியின் பெயர் கலுவலியத்த  
காணியின் விபரம் நெலவயல்  
உரித்தாளியின் பெயர் ஹந்தெஸைபிலிகலைவிலிருக்கும் உ. ஜே விமலரடன  
விசாலம் ஏ 1 று 0 ப 15

துண்டு : 3.

காணியின் பெயர் கலுவலியத்த  
காணியின் பெயர் நெலவயல்  
உரித்தாளியின் பெயர் ஹந்தெஸைபிலிகலைவிலிருக்கும் உ. ஜே விமலரடன  
விசாலம் ஏ 0 று 0 ப. 05.

துண்டு : 4.

காணியின் பெயர் அலுகெதரவத்த  
காணியின் விபரம் 40 வருஷத்திய பாக்கு, தென்னை, புள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் புலஸெல்லாவிலிருக்கும் பிலலேவத்தே கெதர ஹென்றிக் அவர்களும், பேராத்தையாவிலிருக்கும் ரியகம் ராஜபகலகெதர சைமன் அவர்களும்

விசாலம் : ஏ 0 று 0 ப 25

துண்டு : 5.

காணியின் பெயர் போகஹமுலஹேன், அலுகெதரவத்த, டெகெரலியத்தெனவேத்த

காணியின் விபரம் 35 வருஷ தேயிலையும், ஒரு மின்சார கோபுரவாயினுமிருக்கின்றன, 40-60 வருஷ பலா, தென்னை, இடைக்கிடப்பட்ட தேயிலை, ஒரு நிலையான கட்டடமும், சேனையில் வாழை செடிகளும்முண்டு.

உரித்தாளியின் பெயர் புலஸெல்லாவிலிருக்கும் பல்லேவத்த எந்திரிக் அவர்களும், பேராத்தைய, இரியகமயிலிருக்கும் ராஜபகல கெதர சைமன் அவர்களும்.

விசாலம் : ஏ 3 று. 2 ப 05

துண்டு : 6.

காணியின் பெயர் அலுகெதரவத்த  
காணியின் விபரம் பலா, பாக்கு 40-60 வருஷ இடைக்கிடப்பட்ட தேயிலை

உரித்தாளியின் பெயர் புலஸெல்லாவிலிருக்கும் பல்லேவத்த எந்திரிக் அவர்களும், பேராத்தைய, இரியகமயிலிருக்கும் ராஜபகல கெதர சைமன் அவர்களும்

விசாலம் ஏ 0 று 0 ப 03

துண்டு : 7.

காணியின் பெயர் போகஹமுலஹேன், டெஹேரலியத்தெனவேத்த  
காணியின் விபரம் 35 வருஷ தேயிலை

உரித்தாளியின் பெயர் புலஸெல்லாவிலிருக்கும் பல்லேவத்த எந்திரிக் அவர்களும், பேராத்தைய, இரியகமயிலிருக்கும் ராஜபகல கெதர சைமன் அவர்களும்

விசாலம் ஏ 0 று 0 ப 14

துண்டு : 8.

காணியின் பெயர் போகஹமுலஹேன்  
காணியின் விபரம் 35 வருஷ தேயிலை

உரித்தாளியின் பெயர் புலஸெல்லாவிலிருக்கும் பல்லேவத்த எந்திரிக் அவர்களும், பேராத்தைய, இரியகமயிலிருக்கும் ராஜபகல கெதர சைமன் அவர்களும்.

விசாலம் ஏ. 0 று 3. ப 20.

Q 4288/LRO/APL 4864

அட்டவணை

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக் கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1 ந்திகதி மாலை 2 30 மணிக்கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும், மேல மாகாணத்து உதவி அரசாட்சி எஜனரர் எ. செயின் வி விஜயமான் (கொழும்பு டிஸ்திரிக்) ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

எ. செயின் வி விஜயமான்,  
மேல மாகாண உதவி அதிபர்

கொழும்பு,

1954 ம் ஆண்டு ஜூலை 3 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இலக்கம் A 3,018 கிராமம்—இந்நகர அகற்

துண்டு : 1.

காணியின் பெயர் : டெல்கஹுவத்த அல்லது பொற்றிய அகற் காணிகளின் விபரம் : 35-50 வருஷம் சென்ற தென்னந் தோட்டம் உரிமைகேட்பவா பெயர் அருணாசலம் விசாலாட்சி அல்லது எ செல் வாச்சி அம்மா, இலக்கம் 108, மேட்டுத் தெரு, கொழும்பு.

விசாலம் : ஏ 0 ரூ 0 ப 12.

துண்டு 2.

காணியின் பெயர் : டெல்கஹுவத்த அல்லது பொற்றிய அகற் காணியின் விபரம் தென்னந் தோட்டம்.

உரிமைகேட்பவா பெயர் : அருணாசலம் விசாலாட்சி அல்லது எ. செல் வாச்சி அம்மா, இலக்கம் 108, மேட்டுத் தெரு, கொழும்பு.

விசாலம் ஏ 4 ரூ 1 ப. 32

LD 4786/LRO/APL 547 A—J 54 L-102

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணியைப் பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்பட வேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணியில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் 19 ந்திகதி காலை 11 30 மணிக்கு என்முன் கண்டிக் கச்சேரியில் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும், 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் இரு பிரதிகளாக எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

கண்டி டிஸ்திரிக் உதவி எஜனரர் ஒஸ்வின் ரேன் ரைட் ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

எழுத்துமூலம் கோரிக்கைகளை அனுப்பத் தவறுபவர்கள், விசாரணையின் போது உரிமைகாரர்கள் தமது உரிமைகளை கோருவதற்கு தகுதி யற்றவர்களாகச் செய்வதமன்றி அவர்களின் கோரிக்கைகள் அவர்களின் சமூகமின்றி ஏற்றுக்கொள்ளப்படவும் மாட்டாமற் செய்துவிடும்

ரேன் ரைட்,

டிஸ்திரிக் உதவி அதிபர்

கண்டிக் கச்சேரி,

1954 ம் ஆண்டு ஜூலை 1 ந் உ.

ஆரம்பப்பட இலக்கம் A 2,089 கிராமம்—கோவில்செலெமெவத்த துண்டு 1.

காணியின் பெயர் குமபலபெட்டியே கும்பற்

காணியின் விபரம் : 10-20 வருட 3 பாகு, 10-20 வருட 2 சப்பு மரங்கள் உள்ள நெல் வயல்

உரிமைகேட்பவா பெயர் மகஞ்செனிய வரதிலெலிலிருக்கும் எம் ஸீலாராம்

விசாலம் ஏ 0 ரூ 1 ப 26

இல LRO/APL 5586-J 54 L 132 கச்சேரி இல LA 3545.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஒவ்வொருவரும்—

(அ) நோமுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவா மூலமாக 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் (ஆவணி) மாதம் 17 ந்திகதி, மாலை 3 மணிக் கு என்முன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம் ஆண்டு ஆகஸ்ட் (ஆவணி) மாதம் 10 ந்திகதியன்று அல்லது அதற்குமுன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதத்தை டிஸ்திரிக் உதவி எஜனரர் அந் தோனி மொயிட் பெரேரா ஆகிய நான் மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கச் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

அ லொ பெரேரா,

டிஸ்திரிக் உதவி அதிபர்.

1954 ம் ஆண்டு ஆகஸ்ட் 1 ந் உ.

அட்டவணை.

ஆரம்பப்பட இலக்கம் A. 2071 கிராமம்—மகாவெல்.

துண்டு : 1.

காணியின் பெயர் : மகாவெல்வத்த.

காணியின் விபரம் ரப்பா, கொக்கோ, தென்னையுடைய தோட்டம், (50 வருட), பஞ்ச மரங்களில் மின்காயக் கொடியும், ஒரு ஒலைக் கூரை மனை குடிசையும் உடையது

உரிமைகேட்பவா பெயர் : கண்டி, ராஜ வீதி, 76 ம் இலக்கத்திலிருக்கும் ஏ பீ பானுநது, பி ஜே பீரில், ஜி டபளியு. பூ நந்தாவதி தில்லா.

விசாலம் : ஏ 19, ரூ 2, ப 10

துண்டு : 2

காணியின் பெயர் : மகாவெல்வத்த.

காணியின் விபரம் : ரப்பா, கொக்கோ, தென்னையுடைய தோட்டம் (50 வருட), பஞ்ச மரங்களில் மின்காயக் கொடிக்குடையது

உரிமைகேட்பவா பெயர் : கண்டி, ராஜ வீதி 76 ம் இலக்கத்திலிருக்கும் ஏ பீ. பானுநது, பி ஜே பீரில், ஜி டபளியு. நந்தாவதி தில்லா

விசாலம் ஏ 1. ரூ. 2, ப. 34.

கு இல LRO/APL 4707/LD 7490

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவினப்படியான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின் பொருட்டு இதன்கீழ்க்கண்ட அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின்படி பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இனனொருவா மூலமாக இக்கச்சேரியில் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசிமீ 7 ந திகதி காலை 9 00 மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும், அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு (செப்டம்பர்) புரட்டாசிமீ 1 ந திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

அடபாந்தோட்டைப் பகுதிக்கு கூட்டு உதவி அரசாட்சி அதிபர் டி. ஜெ. எவ. டி. வியனகே ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்.

டி. ஜெ. எவ. டி. வியனகே,  
பகுதிக்கு கூட்டு உதவி அரசாட்சி அதிபர்

அடபாந்தோட்டைக் கச்சேரி,  
1954 ம ஆண்டு ஜூலைமீ 3 ந உ.

அட்டவணை

இணை இலக்கம் 3, இ. சி. ப. இல 636 கிராமம்—மாகம்

துணை 190.

காணியின் பெயர்—

காணியின் விபரம் : வாயக்கால்.

உரிமைகேட்பவா பெயர் : (1) சித்தி சாமினா, (2) சித்தி சுலேமனா,  
(3) சித்தி சுபையா, இல 2, கடை வீதி, பிபில  
விசாலம். ஏ 0, ரூ 0, ப 21.

துணை 191.

காணியின் பெயர். அமுலுகிரி கெளயாய அல்லது அமுலுகிரியாய  
காணியின் விபரம் 10-15 வருட 2 தென்கைகள் 1-2 வருட  
5 தென்கைகள், நெல் வயல் கொண்ட தென்கைத் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் (1) சித்தி சாமினா, (2) சித்தி சுலேமனா,  
(3) சித்தி சுபையா, இல 2, கடை வீதி, பிபில  
விசாலம் ஏ 0 ரூ 0 ப 30

துணை 192.

காணியின் பெயர். அமுலுகிரிகெளயாய அல்லது அமுலுகிரியாய  
காணியின் விபரம் நெல்வயல், சேனை, தரிசு நிலம் கொண்ட 10-15  
வருடத் தென்கைத் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் (1) சித்தி சாமினா, (2) சித்தி சுலேமனா,  
(3) சித்தி சுபையா, இல 2, கடை வீதி, பிபில  
விசாலம் ஏ 23 ரூ 3 ப 04

கு இல ID 7492

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கைச் சட்டத்தின்  
7 ம பிரிவின்படி அறிவித்தல்

(1) 1942 ம ஆண்டின் 61 ம இலக்கக் காணி மீட்டற் சட்டத்தின்  
பொருட்டு இத்தனகத்துள்ள அட்டவணையில் விவரிக்கப்பட்ட காணிகளை  
1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்கைச் சட்டத்தின்படி  
பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்

(2) அத்தகைய காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈட்டுக்  
கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நோடுகமாக, அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட  
இனனொருவா மூலமாக பெலியத்தை பொலிஸ் நிலையத்தில்  
1954 ம ஆண்டு செப்டம்பர் மாதம் 4 ந திகதி, காலை 10 00  
மணிகளுக்கு எனமுன் வந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தன்மையையும் தாம்  
நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈட்டுத தொகையையும்,  
அததொகையைக் கணக்கெடுத்த விவரத்தையும் 1954 ம ஆண்டு  
ஆகஸ்ட் மாதம் 28 ந திகதியன்று அல்லது அதற்குமுன்  
எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

அடபாந்தோட்டைப் பகுதிக்கு கூட்டு உதவி அரசாட்சி அதிபர் டி. ஜெ. எவ.  
டி. வியனகே ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம ஆண்டின் 9 ம  
இலக்கச் சட்டத்தின் 7 ம பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கி  
றேன்

டி. ஜெ. எவ. டி. வியனகே,  
பகுதிக்கு கூட்டு உதவி அரசாட்சி அதிபர்.

அடபாந்தோட்டைக் கச்சேரி,  
1954 ம ஆண்டு ஜூலைமீ 3 ந உ.

அட்டவணை

இணை இலக்கம் 1 இ. சி. ப. இல 275 கிராமம்—தாரப்பெரிய.

துணை 126.

காணியின் பெயர் : பேகஹேன, எம் புலபகமிகஹுவத்தை,  
கிருந்தைகேன.

காணியின் விபரம் : 25 வருடத் தென்கைத் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் கே. ஜி. திலிசினஹாமி, தாரப்பெரிய, நிசு  
லுவ, பெலியத்தை.

விசாலம். ஏ 2 ரூ 3 ப 31

துணை 127.

காணியின் பெயர் : எம்புலபகமிகஹுவத்தை  
காணியின் விபரம் தென்கைத் தோட்டத்தின் பகுதி (செய்கையற்றது).  
உரிமைகேட்பவா பெயர் கே. ஜி. திலிசினஹாமி, தாரப்பெரிய, நிசு  
லுவ, பெலியத்தை

விசாலம் ஏ 0 ரூ 0 ப 11

துணை 128.

காணியின் பெயர். எம்புலபகமிகஹுவத்தை

காணியின் விபரம். தென்கைத் தோட்டத்தின் பகுதி (செய்கையற்றது).  
உரிமைகேட்பவா பெயர் கே. ஜி. திலிசினஹாமி, தாரப்பெரிய, நிசு  
லுவ, பெலியத்தை

விசாலம் : ஏ 0 ரூ 0 ப 07

துணை 129.

காணியின் பெயர் பேகஹேன

காணியின் விபரம் 25 வருட 11 தென்கைகள், 1 பலா கொண்ட  
தென்கைத் தோட்டம்

உரிமைகேட்பவா பெயர் கே. ஜி. திலிசினஹாமி, தாரப்பெரிய, நிசு  
லுவ, பெலியத்தை

விசாலம் ஏ 0 ரூ 0 ப 14